

ஆயரின் நலநிதிகள்

திரு. T.S.மணி, தென்காசி	100.00
திரு. தோமினிக், பாளை	300.00
இம்மாத வரவு	40,857.00
முன்கையிருப்பு	5,33,838.00
	5,74,695.00
இம்மாதம் வழங்கியது	10,000.00
மொத்த இருப்புத் தொகை	5,64,695.00
ஏழை மாணவர் கல்வி நிதி:	
புனித அந்தோணியார் தொடக்கப்பள்ளி, பாளை	5,000.00
முன்கையிருப்பு	5,30,443.00
	5,35,443.00
இம்மாதம் வழங்கியது	10,000.00
மொத்த இருப்புத் தொகை	5,25,443.00
நற்செய்தி பணி நிதி:-	
முன்கையிருப்பு	46,552.00
மரியாயின்சேனையினர், பாளை மறைமாவட்டம்	6,030.00
கத்தோலிக்க நற்செய்தி குழு	10,000.00
திருமதி. மேரி, கோவில்பட்டி	300.00
மொத்த இருப்புத் தொகை	62,882.00
விவிலிய நிதி:-	
மொத்த இருப்புத் தொகை	1,06,404.00



உதவிய உள்ளங்களுக்கு செபங்களையும்
நன்றிகளையும் உரித்தாக்குகிறோம்.



Edited and Published by: Secretary, Catholic Bishop's House, P.O.Box No.108,
John Paul Nagar, PALAYAMKOTTAI - 627 002. Tel : 0462 - 2522114,
Printed at : Fatima Printing Press, Palay. Tel : 0462 - 2580970.
(Private Circulation only)
E-mail : rcdiopalayamkottai@yahoo.com web: www.palayamkottaidiocese.org
bishop@playamakottaidiocese.org



PALAYAMKOTTAI DIOCESAN NEWS LETTER

Vol. 70

FEBRUARY - 2017

No. 517/2017



P
D
N
L

*Presentation of Jesus at
the Temple*

ENGAGEMENTS OF THE BISHOP

- February** 01-09 CCBI Meeting - Bhopal
- 11 N Blessing of Renovated Vinnarasi ITI - Kayathar
E Feast Mass – Kayathar
- 12 M Feast Mass - Irudayakulam
M Holy Childhood , St. Antony's Shrine, Palai Market
E Feast Mass - Manapparai
- 15-16 Board Meeting - Trichy
- 17-20 Couples for Christ Meeting – Cochin
- 22 Church Blessing, Notchikulam - Cathedral Parish
- 22-23 Junior Priest's on going Formation – Bishop's House
- 25 Women Commission Meeting - JPC
Dispensary Blessing - Melameignanapuram
- 27 E Holy Mass – Mannarkudi
- 28 M Holy Mass – St.Xavier's Colony

Dear Rev. Fathers,

Peace of the lord!

As I am participating in the CCBI biannual meeting at Bhopal, I am requesting our Vicar General Rev. Msgr. Xavier Terrence to be the in-charge in my absence.

There will be special on going formation for the Junior Priests ordained from 2011 from 22nd to 23rd February 2017 in Our Bishop's House. Kindly take note of it and participate without fail.

Thank you.

Bishop Jude.

BIRTHDAYS

- 02.02. Fr. Anto P.
07.02. Fr. Selvaraj M.
11.02. Fr. Arul Lourdu Edwin
15.02. Fr. Arul Alexander
16.02. Fr. Amirtha Raja Sundar J.
18.02. Fr. Stephen S.L.
18.02. Fr. Antony Masilamani
19.02. Fr. Santiago S.
24.02. Fr. Joseph Johnson S.
- Dear Fathers, Wish you all the best on your Birthday. May the Lord shower His grace upon you!
MANY MORE HAPPY RETURNS OF THE DAY!

FEAST DAYS

04. 02. Feast of John de Britto
Fr. M. Arul
11.02. Our Lady of Lourdes
Fr. I. Lourduraj
Fr. Lourdu Michael Wilson
Fr. Arul Lourdu Edwin
- Dear Fathers, May the Lord bless you through the intercession of your Patron Saints! HAPPY FEAST

ORDINATION DAYS

- 03.02.1991 Fr. Gerry S.
Dear Father, Best wishes on your Ordination day. May the Lord bless you in your ministry for His people!

NECROLOGY

- 14.02.2011 Fr. G.J Amalan
Let us remember our dear Rev. Fr. G.J Amalan on 14th February, on the 4th anniversary of his rest in the Lord. May his soul Rest in Peace!

Emeritus Archbishop of Madurai

Born : 22.03.1939



Rip : 31.12.2016



Most Rev. Peter Fernando

May the Almighty God give him eternal rest in his heavenly abode.

From Vicar General's Desk

Dear Fathers, Brothers and Sisters,

February second marks the feast of the Presentation of the Lord in the Temple and in 1997 Pope St John Paul II instituted this day as a day of prayer for those in Consecrated Life. Let us remember and pray for the religious, our partners-in-mission, ministering in our diocese on this day.

Dear fathers, the **recollection for this month will be on 09th February 2017** with the usual programme. Kindly take note of the date and make you free to participate without fail.

Yours sincerely

Rev. Msgr T. Xavier Terrence

Vicar General

We the Poor Clares are informing that our Adoration Chapel is opened from at 5.30 A.M to 5.30 P.M.

Every day the Holy Sacrifice of the Mass is celebrated at 6.30 A.M. We gladly invite all of you to come and pray with us and spend some time with the Eucharistic Lord and receive His manifold graces and blessings. We humbly request all our brother Priests and all our Religious Sisters, kindly to inform this little information to all your parishioners. We assure all our continued prayers and support before our Eucharistic Lord for you and for your great mission.

மாதத்தின் அனைத்து சனிக்கிழமைகளிலும், இறைமக்களுக்காக காலை 6:30 மணிக்கு தமிழில் திருப்பலி நடைபெறும்.

Gratefully and prayerfully,

Sr. Margaret Mary, PCPA

SANANTHONIO

Palayamkottai



*Our beloved Fr. Jeyabalan, the director of Saranalayam, lost his Father **Mr. S. Antony Muthu** on 04.12.2016. Let us remember him in our prayers may his soul rest in peace.*

INFORMATION

- 1) New Secretary for TNBC/TNLBC: Most Rev. Dr. Thomas Paulsamy, Bishop of Dindigul is elected as Secretary for TNBC/TNLBC.
- 2) New Deputy Secretary for TNBC/TNLBC: Rev. Fr. L. Sagayaraj from the diocese of Thanjavur is elected as Deputy Secretary for TNBC/TNLBC. He will take charge on June 1, 2017.
- 3) New Chairman for Bible Commission: Most Rev. Dr. Devadass Ambrose is appointed Chairman for this Commission.
- 4) New Chairman for Anpnam Commission: Most Rev. Dr. A. Amalraj is appointed Chairman for this Commission.
- 5) New Chairman for Vocation, Seminaries, Clergy and Religious Commission: Most Rev. Dr. J. Susaimanickam is appointed Chairman for this Commission.
- 6) New Patron for CDPI-TN-PY: Most Rev. Dr. J. Susaimanickam is appointed Patron for this conference.
- 7) New Editor for Nam Vazhvu: Rev. Fr. L. Gnani Raj is selected as editor of Nam Vazhvu and he will take charge on June 1, 2017.
- 8) New Secretary for Liturgy Commission: Rev. Fr. Arputha Raj from the diocese of Thanjavur is selected as Secretary for this Commission and he will take charge on June 1, 2017.
- 9) New Secretary for Catechetical Commission: A new Secretary is identified and his name will be let known later.
- 10) New Joint Secretary for Women Commission: Mrs. Angela from the diocese of Trichy is appointed as joint Secretary for this Commission and she will take charge soon. The present Secretary Sr. Irene is relieved from her post as Secretary for Women Commission.

Presentation of Jesus at the Temple

The Presentation of Jesus at the Temple is an early episode in the life of Jesus that is celebrated by the Church on the holiday of Candlemas. It is described in the Gospel of Luke of the New Testament in the Christian Bible.^[1] Within the account, "Luke's narration of the Presentation in the Temple combines the purification rite with the Jewish ceremony of the redemption of the firstborn (Luke 2:23-24)."^[2]

In the Eastern Orthodox Church, the presentation of Jesus at the temple is celebrated as is one of the twelve Great Feasts, and is sometimes called *Hypapante* ("Meeting" in Greek). In Western Christianity, the traditional name for the day is Candlemas, which is also known as the *Feast of the Purification of the Virgin*, and the *Meeting of the Lord*. In some liturgical churches, Vespers (or Compline) on the Feast of the Presentation marks the end of the Epiphany season. In the Church of England, the Mother Church of the Anglican Communion, the Presentation of Christ in the Temple is a Principal Feast celebrated either on 2 February or on the Sunday between 28 January and 3 February. In the Catholic Church, the Presentation is the fourth Joyful Mystery of the Rosary.

In the Latin Rite of the Catholic Church, the Anglican Communion and the Lutheran Church, the episode was also reflected in the once-prevalent custom of churching new mothers forty days after the birth of a child.

SCRIPTURE

The event is described in the Gospel of Luke (Luke 2:22–40). According to the gospel, Mary and Joseph took the Infant Jesus to the Temple in Jerusalem forty days (inclusive) after his birth to complete Mary's ritual purification after childbirth, and to perform the redemption of the firstborn son, in obedience to the Torah (Leviticus 12, Exodus 13:12–15, etc.). Luke explicitly says that Joseph and Mary take the option provided for poor people (those who could not afford a lamb; Leviticus 12:8), sacrificing "a pair of turtledoves, or two young pigeons." Leviticus 12:1–

4indicates that this event should take place forty days after birth for a male child, hence the Presentation is celebrated forty days after Christmas.

Upon bringing Jesus into the temple, they encountered Simeon. The Gospel records that Simeon had been promised that “he should not see death before he had seen the Lord’s Christ” (Luke 2:26). Simeon then uttered the prayer that would become known as the *Nunc Dimittis*, or Cantic of Simeon, which prophesied the redemption of the world by Jesus:

LORD, now lettest Thou Thy servant depart in peace; according to Thy word: for mine eyes have seen Thy salvation, which Thou hast prepared before the face of all people: to be a light to lighten the gentiles and to be the glory of Thy people Israel (Luke 2:29–32).

Simeon then prophesied to Mary: “Behold, this child is set for the falling and the rising of many in Israel, and for a sign which is spoken against. Yes, a sword will pierce through your own soul, that the thoughts of many hearts may be revealed” (Luke 2:34–35).

The elderly prophetess Anna was also in the Temple, and offered prayers and praise to God for Jesus, and spoke to everyone there of His importance to redemption in Jerusalem (Luke 2:36–38).

IN ART

The event forms a usual component of extensive cycles of the *Life of Christ* and also of the *Life of the Virgin*, although often only one of this scene and the visually similar *Circumcision of Jesus* is shown, and by the late Middle Ages the two are sometimes combined. Early images concentrated on the moment of meeting with Simeon, typically shown at the entrance to the Temple, and this is continued in Byzantine art and Eastern Orthodox icons to the present day.

In the West, beginning in the 8th or 9th century, a different depiction at an altar emerged, where Simeon eventually by the Late Middle Ages came to be shown wearing the elaborate vestments attributed to the Jewish High Priest, and conducting a liturgical ceremony surrounded by the family and Anna. In the West, Simeon is more often already holding the infant, or the

moment of handover is shown; in Eastern images the Virgin is more likely still to hold Jesus.^[3]

★ Music

Many motets and anthems have been composed to celebrate this feast and are performed as part of the liturgy, among them an anthem by 16th century German composer Johannes Eccard(1553-1611), *Maria wallt zum Heiligtum*, often translated in English as “When Mary to the Temple went”.

The Lutheran church of the Baroque observed the feast as “*Mariae Reinigung*” (Purification of Mary). Johann Sebastian Bach composed several cantatas to be performed in the church service of the day, related to Simeon’s cantic *Nunc dimittis* as part of the prescribed readings.

◆ *Erfreute Zeit im neuen Bunde*, BWV 83, 1724

◆ *Mit Fried und Freud ich fahr dahin*, BWV 125, 1725 (on Luther’s hymn after *Nunc dimittis*)

◆ *Ich habe genug*, BWV 82, 1727

LITURGICAL CELEBRATION

★ Name of the celebration

In addition to being known as the Feast of the Presentation of Jesus at the Temple, other traditional names include Candlemas, the Feast of the Purification of the Virgin, and the Meeting of the Lord.

In the Roman Catholic Church, it is known as the “Presentation of the Lord” in the liturgical books first issued by Paul VI,^[4] and as the “Purification of the Blessed Virgin Mary” in earlier editions. In the Eastern Orthodox Church and Greek Catholic Churches (Eastern Catholic Churches which use the Byzantine rite), it is known as the “Feast of the Presentation of our Lord, God, and Savior Jesus Christ in the Temple” or as “The Meeting of Our Lord, God and Saviour Jesus Christ”.

In the churches of the Anglican Communion, it is known by various names, including: The Presentation of Our Lord Jesus Christ in The Temple

(Candlemas) (Episcopal Church), The Presentation of Christ in the Temple, and The Purification of the Blessed Virgin Mary (Anglican Church of Canada), The Presentation of Christ in the Temple (Candlemas) (Church of England), and The Presentation of Christ in the Temple (Anglican Church of Australia).

It is known as the Presentation of Our Lord in the Evangelical Lutheran Church in America. The Lutheran Church–Missouri Synod observes 2 February as The Purification of Mary and the Presentation of Our Lord.^[5] In some Protestant churches, the feast is known as the Naming of Jesus (though historically he would have been named on the eighth day after the Nativity, when he was circumcised).

★ Practices

Traditionally, Candlemas had been the last feast day in the Christian year that was dated by reference to Christmas. Subsequent moveable feasts are calculated with reference to Easter.

★ *Western Christianity*

Candlemas occurs 40 days after Christmas.

Traditionally, the Western term “Candlemas” (or Candle Mass) referred to the practice whereby a priest on 2 February blessed beeswax candles for use throughout the year, some of which were distributed to the faithful for use in the home. In Poland the feast is called *Æwięto Matki Bożej Gromnicznej* (Feast of Our Lady of Thunder candles). This name refers to the candles that are blessed on this day, called *gromnice*, since these candles are lit during (thunder) storms and placed in windows to ward off storms.

This feast has been referred to as the Feast of Presentation of the Lord within the Roman Catholic Church since the liturgical revisions of the Second Vatican Council, with references to candles and the purification of Mary de-emphasised in favor of the Prophecy of Simeon the Righteous. Pope John Paul II connected the feast day with the renewal of religious vows.

This feast never falls in Lent; the earliest that Ash Wednesday can fall is 4 February, for the case of Easter on 22 March in a non-leap year. However, in the Tridentine rite, it can fall in the pre-Lenten season if Easter is early enough, and “Alleluia” has to be omitted from this feast’s liturgy when that happens.

According to over eight centuries of tradition, the swaddling clothes that baby Jesus wore during the presentation at the Temple are kept in Dubrovnik Cathedral, Croatia.^[6]

★ *Eastern Christianity*

In the Byzantine tradition (Eastern Orthodox and Greek Catholic), the Meeting of the Lord is unique among the Great Feasts in that it combines elements of both a Great Feast of the Lord and a Great Feast of the Theotokos (Mother of God). It has a forefeast of one day, and an afterfeast of seven days. However, if the feast falls during Cheesefare Week or Great Lent, the afterfeast is either shortened or eliminated altogether.

The holy day is celebrated with an all-night vigil on the eve of the feast, and a celebration of the Divine Liturgy the next morning, at which beeswax candles are blessed. This blessing traditionally takes place after the Little Hours and before the beginning of the Divine Liturgy (though in some places it is done after). The priest reads four prayers, and then a fifth one during which all present bow their heads before God. He then censes the candles and blesses them with holy water. The candles are then distributed to the people and the Liturgy begins.

It is because of the biblical events recounted in the second chapter of Luke that the Churching of Women came to be practised in both Eastern and Western Christianity. The usage has mostly died out in the West, except among Anglicans and Traditionalist Catholics, but the ritual is still practised in the Eastern Orthodox Church.

Some Christians observe the practice of leaving Christmas decorations up until Candlemas.

In the Eastern and Western liturgical calendars the Presentation of the Lord falls on 2 February, forty days (inclusive) after Christmas. In the Church of England it may be celebrated on this day, or on the Sunday between 28 January and 3 February.

The date of Candlemas is established by the date set for the Nativity of Jesus, for it comes forty days afterwards. Under Mosaic law as found in the Torah, a mother who had given birth to a boy was considered unclean for seven days; moreover she was to remain for three and thirty days "in the blood of her purification." Candlemas therefore corresponds to the day on which Mary, according to Jewish law, should have attended a ceremony of ritual purification (Leviticus 12:2-8). The Gospel of Luke 2:22–39 relates that Mary was purified according to the religious law, followed by Jesus' presentation in the Jerusalem temple, and this explains the formal names given to the festival, as well as its falling 40 days after the Nativity.

In Swedish and Finnish Lutheran Churches, Candlemas is (since 1774) always celebrated on a Sunday, at earliest on 2 February and at latest on 8 February, except if this Sunday happens to be the last Sunday before Lent, i.e. Shrove Sunday or Quinquagesima (Swedish: *Fastlagssöndagen*, Finnish: *Laskiaissunnuntai*), in which case Candlemas is celebrated one week earlier.^{[7][8]}

In the Armenian Apostolic Church, the Feast, called "The Coming of the Son of God into the Temple" (*Tiarn'ndaraj*, from *Tyarn-*, "the Lord", and *-undarach* "going forward"), is celebrated on 14 February. The Armenians do not celebrate the Nativity on 25 December, but on 6 January, and thus their date of the feast is 40 days after that: 14 February. The night before the feast, Armenians traditionally light candles during an evening church service, carrying the flame out into the darkness (symbolically bringing light into the void) and either take it home to light lamps or light a bonfire in the church courtyard.

★ History

The Feast of the Presentation is among the most ancient feasts of the Church. There are sermons on the Feast by the bishops Methodius of Patara († 312),^[9] Cyril of Jerusalem^[10] († 360), Gregory the Theologian († 389), Amphilochius of Iconium († 394),^[11] Gregory of Nyssa († 400),^[12] and John Chrysostom († 407).^[13]

The earliest reference to specific liturgical rites surrounding the feast are by the intrepid nun Egeria, during her pilgrimage to the Holy Land (381–384). She reported that 14 February was a day solemnly kept in Jerusalem with a procession to Constantine I's Basilica of the Resurrection, with a homily preached on Luke 2:22 (which makes the occasion perfectly clear), and a Divine Liturgy. This so-called *Itinerarium Peregrinatio* ("Pilgrimage Itinerary") of Egeria does not, however, offer a specific name for the Feast. The date of 14 February indicates that in Jerusalem at that time, Christ's birth was celebrated on 6 January, Epiphany. Egeria writes for her beloved fellow nuns at home:

XXVI. "The fortieth day after the Epiphany is undoubtedly celebrated here with the very highest honor, for on that day there is a procession, in which all take part, in the Anastasis, and all things are done in their order with the greatest joy, just as at Easter. All the priests, and after them the bishop, preach, always taking for their subject that part of the Gospel where Joseph and Mary brought the Lord into the Temple on the fortieth day, and Symeon and Anna the prophetess, the daughter of Phanuel, saw him, treating of the words which they spake when they saw the Lord, and of that offering which his parents made. And when everything that is customary has been done in order, the sacrament is celebrated, and the dismissal takes place."

Originally, the feast was a minor celebration. But then in 541, a terrible plague broke out in Constantinople, killing thousands. The Emperor Justinian I, in consultation with the Patriarch of Constantinople, ordered a period of fasting and prayer throughout the entire Empire. And, on the Feast of the Meeting of the Lord, arranged great processions

throughout the towns and villages and a solemn prayer service (*Lit̄ia*) to ask for deliverance from evils, and the plague ceased. In thanksgiving, in 542 the feast was elevated to a more solemn celebration and established throughout the Eastern Empire by the Emperor.

In Rome, the feast appears in the *Gelasian Sacramentary*, a manuscript collection of the seventh and eighth centuries associated with Pope Gelasius I, but with many interpolations and some forgeries. There it carries for the first time the new title of the feast of Purification of the Blessed Virgin Mary.

Late in time though it may be, Candlemas is still the most ancient of all the festivals in honor of the Virgin Mary. The date of the feast in Rome was 2 February because the Roman date for Christ's nativity had been 25 December since at least the early fourth century.

Though modern laymen picture Candlemas as an important feast throughout the Middle Ages in Europe, in fact it spread slowly in the West; it is not found in the *Lectionary* of Silos (650) nor in the *Calendar* (731–741) of Sainte-Geneviève of Paris.

The tenth-century Benedictional of St. Ethelwold, bishop of Winchester, has a formula used for blessing the candles. Candlemas did become important enough to find its way into the secular calendar. It was the traditional day to remove the cattle from the hay meadows, and from the field that was to be ploughed and sown that spring. References to it are common in later medieval and early Modern literature; Shakespeare's *Twelfth Night* is recorded as having its first performance on Candlemas Day 1602. It remains one of the Scottish quarter days, at which debts are paid and law courts are in session.

★ Relation to other celebrations

The Feast of the Presentation depends on the date for Christmas: As per the passage from the Gospel of Luke (Luke 2:22-40) describing the event

in the life of Jesus, the celebration of the Presentation of the Lord follows 40 days after. The blessing of candles on this day recalls Simeon's reference to the infant Jesus as the "light for revelation to the Gentiles" (Luke 2:32).

Modern Pagans believe that Candlemas is a Christianization^{[14][15][16]} of the Gaelic festival of Imbolc, which was celebrated in pre-Christian Europe (and especially the Celtic Nations) at about the same time of year.^{[17][18]} Imbolc is called "St. Brigid's Day" or "Brigid" in Ireland.^[19] Both the goddess Brigid and the Christian Saint Brigid—who was the Abbess of Kildare—are associated with sacred flames, holy wells and springs, healing, and smithcraft. Brigid is a virgin, yet also the patron of midwives. However, a connection with Roman (rather than Celtic or Germanic) polytheism is more plausible, since the feast was celebrated before any serious attempt to expand Christianity into non-Roman countries.

In Irish homes, there were many rituals revolving around welcoming Brigid into the home. Some of Brigid's rituals and legends later became attached to Saint Brigid, who was seen by Celtic Christians as the midwife of Christ and "Mary of the Gael". In Ireland and Scotland she is the "foster mother of Jesus." The exact date of the Imbolc festival may have varied from place to place based on local tradition and regional climate. Imbolc is celebrated by modern Pagans^[citation needed] on the eve of 2 February, at the astronomical midpoint, or on the full moon closest to the first spring thaw.

Some^[who?] have argued that the Church in Rome introduced Candlemas celebrations in opposition to the Roman Pagan feast of Lupercalia.^[citation needed] The *Catholic Encyclopædia* is definite in its rejection of this argument: "The feast was certainly not introduced by Pope Gelasius to suppress the excesses of the Lupercalia," (referencing J.P. Migne, *Missale Gothicum*, 691). The *1911 Encyclopædia Britannica* agrees: the association with Gelasius "has led some to suppose that it was ordained by Pope Gelasius I in 492 as a counter-attraction to the pagan Lupercalia; but for this there is no warrant." Since the two festivals are both concerned with the ritual

purification of women, not all historians are convinced that the connection is purely coincidental. Gelasius certainly did write a treatise against Lupercales, and this still exists; see *Lupercales*.

Pope Innocent XII believed Candlemas was created as an alternative to Roman Paganism, as stated in a sermon on the subject:

Why do we in this feast carry candles? Because the Gentiles dedicated the month of February to the infernal gods, and as at the beginning of it Pluto stole Proserpine, and her mother Ceres sought her in the night with lighted candles, so they, at the beginning of the month, walked about the city with lighted candles. Because the holy fathers could not extirpate the custom, they ordained that Christians should carry about candles in honor of the Blessed Virgin; and thus what was done before in the honor of Ceres is now done in honor of the Blessed Virgin.^[20]

Note the peculiar tendency to dismiss the "pagan" gods, contrasting with St. Paul's reference to the "powers and principalities" as divinely appointed beings in creation: "For by him were all things created, that are in heaven, and that are in earth, visible and invisible, whether they be thrones, or dominions, or principalities, or powers: all things were created by him, and for him" (Colossians 1:16).

In Armenia, celebrations at the Presentation have been influenced by pre-Christian customs, such as: the spreading of ashes by farmers in their fields each year to ensure a better harvest, keeping ashes on the roof of a house to keep evil spirits away, and the belief that newlywed women needed to jump over fire to purify themselves before getting pregnant. Young men will also leap over a bonfire.

The tradition of lighting a candle in each window is not the origin of the name "Candlemas", which instead refers to a blessing of candles.

On the day following Candlemas, the feast of St. Blaise is celebrated. It is connected to the rite of Blessing of the Throats - which is, for to be available to reach more people, also often transferred to Candlemas day. By coincidence, the rite includes crossed candles.

வரலாற்றுக் காயங்களை மறந்து, இணைந்து நடக்க அழைப்பு

சன. 26, 2017. சிலுவையில் அறையுண்டு, உயிர்த்த இயேசுவை, திருத்தூதர் பவுல் சந்தித்தபோது, மன்னிப்பு, நம்பிக்கை, ஆறுதல் ஆகிய உணர்வுகளைப் புரிந்து கொண்டார் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இப்புத்தனன்று மாலை வழங்கிய ஒரு மறையுரையில் கூறினார்.



சனவரி 25, இப்புத்தனன்று கொண்டாடப்பட்ட புனித பவுலின் மனமாற்ற விழாவன்று, உரோம் நகர் வெளிச்சுவருக்கருகே அமைந்துள்ள புனித பவுல் பசிலிக்காவில், மாலை வழிபாட்டினை தலைமையேற்று நடத்திய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அவ்வழிபாட்டில் வழங்கிய மறையுரையில் இவ்வாறு கூறினார்.

கிறிஸ்துவை சந்தித்ததால் புது வாழ்வு பெற்ற புனித பவுல், ஒப்புரவு, மன்னிப்பு என்ற நற்செய்தியை தனக்குள் பூட்டி வைத்துக் கொள்ளாமல், அதை உலகெங்கும் பறைசாற்றினார் என்று தன் மறையுரையில் சுட்டிக்காட்டினார் திருத்தந்தை.

ஒப்புரவு, ஒருங்கிணைப்பு என்பவை, மனிதர்களால் மேற்கொள்ளப்படும் முயற்சி என்று சொல்வதைவிட, அவை இறைவனிடமிருந்து வரும் கொடைகள் என்பதை நாம் உணர வேண்டும் என்று, திருத்தந்தை தன் மறையுரையில் கேட்டுக் கொண்டார்.

நம் ஒவ்வொருவருக்கும் இறைவன் வழங்கியுள்ள கொடைகளை புரிந்துகொள்ளவும், ஏற்றுக்கொள்ளவும், மதிக்கவும் கற்றுக்கொண்டால், கிறிஸ்தவ ஒன்றிப்பு இன்னும் எளிதான முயற்சியாக மாறும் என்று திருத்தந்தை வலியுறுத்திக் கூறினார்.

"பழையன கழிந்து புதியன புகுந்தன அன்றோ" (2கொரி. 5:17) என்று புனித பவுல், தன் பழைய வாழ்வையும், வழிகளையும் முற்றிலும் விடுத்து புதிய வாழ்வைத் தொடர்ந்தது போல், நம்மையும் அவ்வாறே செயலாற்ற அழைக்கிறார் என்று தன் மறையுரையில் எடுத்துரைத்தார், திருத்தந்தை.

கிறிஸ்தவ ஒன்றிப்பு முழுமை பெறவேண்டுமெனில், நம் பழைய வரலாற்றின் கசப்பான நிகழ்வுகளிலேயே தங்கி, செயலற்றுப் போகாமல், புதிய வழியில் அனைவரும் இணைந்து நடக்க

அழைக்கப்பட்டுள்ளோம் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் மறையுரையில் வலியுறுத்தினார்.

இந்த ஆண்டு சிறப்பிக்கப்படும் கிறிஸ்தவ ஒன்றிப்பு வாரத்தில், கத்தோலிக்க, லூத்தரன் சபைகளுக்கிடையே ஏற்பட்ட பிரிவின் 500ம் ஆண்டை குறிப்பாக நினைவுகூர்ந்து, பிரிவிலிருந்து ஒருமை நோக்கி மேற்கொண்டுள்ள முயற்சிகளைக் கொண்டாடுகிறோம் என்று திருத்தந்தை தன் மறையுரையில் குறிப்பிட்டார். சனவரி 18ம் தேதி முதல், 25ம் தேதி முடிய கிறிஸ்தவ உலகெங்கும் சிறப்பிக்கப்பட்ட கிறிஸ்தவ ஒன்றிப்பு வாரத்தின் நிறைவு நிகழ்வாக நடைபெற்ற இந்த மாலை வழிபாட்டில், திருத்தந்தையுடன், கிறிஸ்தவ ஒன்றிப்பு ஆர்த்தடாக்ஸ் பிரதிநிதியும் கலந்து கொண்டதற்காக திருத்தந்தை தன் நன்றியைத் தெரிவித்தார்.

கிறிஸ்துவின் குருத்துவத்தின் மகிமை

சன. 23, 2017 பாவங்களின் மன்னிப்புக்காகத் தம்மையே கையளித்து, தற்போது தந்தையாம் இறைவனிடம் நமக்காகப் பரிந்து பேசி வருவதுடன், நம்மை அழைத்துச் செல்ல, ஒருநாள் வரவிருக்கும் இயேசு கிறிஸ்துவின் குருத்துவத்தின் மகிமை குறித்து, இத்திங்கள் காலை திருப்பலியில் மறையுரையாற்றினார் திருத்தந்தை பிரான்சிஸ்.



இயேசுவின் குருத்துவம் என்பதை மையமாக வைத்து, இத்திங்கள் காலை, சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் நிறைவேற்றியத் திருப்பலியில் மறையுரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நமக்காகத் தம்மையேக் கையளித்து, நமக்காகப் பரிந்துரைத்துக் கொண்டிருப்பது, நம்மை அழைத்துச் செல்ல வரவிருப்பது, என இயேசுவின் குருத்துவத்தின் மூன்று கூறுகள் குறித்து எடுத்துரைத்தார்.

மனிதர்களால் செய்யப்படும் எத்தகைய பாவங்களும் மன்னிக்கப்படும், ஆனால், தூய ஆவியாருக்கு எதிரான பாவங்கள், ஒருநாளும் மன்னிக்கப்படாது என்ற இயேசுவின் வார்த்தைகளை எடுத்தியம்பிய திருத்தந்தை, அன்பின் அடிப்படைக்கு, அதாவது, மீட்புக்கும், புதுப்படைப்புக்கும் எதிரான குற்றமாகிய, கிறிஸ்துவின், குருத்துவத்திற்கு எதிரான குற்றமே, மன்னிக்கப்பட முடியாதது என,

இயேசு குறிப்பிடுவதாகக் கூறினார். நம் இதயங்களை நாம் மூடிக்கொள்ளாமல், இயேசுவின் குருத்துவம் வழங்கும் வியப்புகள் குறித்து, ஆழமாக உள்வாங்கித் தியானிப்போம் எனவும் கேட்டுக்கொண்டார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இயேசுவைப் பின்செல்வது எளிமையானதல்ல, ஆனால் இனிமையானது

சன. 13, 2017 பால்கனியிலிருந்து வாழ்வை நோக்குபவர்களாகவும், பிறரைத் தீர்ப்பிடுபவர்களாகவும், கிறிஸ்தவர்கள் இருக்கக் கூடாது என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வெள்ளி காலை திருப்பலியில் கூறினார். கப்பர்நாகுமில், இயேசு இருந்த வீட்டில் மேல்கூரையின் வழியாக, முடக்குவாதமுற்றவரை படுக்கையோடு இறக்கிய இந்நாளைய திருப்பலியின் நற்செய்தி வாசகத்தை மையப்படுத்தி, மறையுரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உண்மையான விசுவாசம், சவால்களைச் சந்திப்பதற்குத் தயாராக இருக்கும் என்று கூறினார். இயேசு கூறிய காரியங்கள், அவற்றை அவர் கூறிய முறை போன்றவற்றால் கவரப்பட்டு, மக்கள் அவரிடம் சென்றனர், அவர்கள் அவரைப் புரிந்து கொண்டனர், அவர் அவர்களைக் குணப்படுத்தினார், அவரால் குணப்படுத்தப்படும்படி பலர் அவரைப் பின்சென்றனர் என்றும் கூறியத் திருத்தந்தை, இறைவார்த்தையைவிட, தங்கள் சொந்த நலனில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்த மக்களை, இயேசு எச்சரிக்கை செய்த நேரங்களும் உண்டு என்றும் கூறினார். சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் நிறைவேற்றிய திருப்பலியில் ஆற்றிய மறையுரையில், இவ்வாறெல்லாம் கூறியத் திருத்தந்தை, இயேசு, தகுதியான அரசியல்வாதி என்று நினைத்து அவரை அரசராகக் விரும்பிய மனிதர்களும் இருந்தனர் என்றும் கூறினார். இயேசுவைப் பின்சென்றவர்களால் அல்ல, ஆனால், தாங்கள் இருந்த இடத்திலே நகராமல் இருந்து, கவனித்துக் கொண்டிருந்தவர்களாலேயே பெரிய பிரச்சனை ஏற்பட்டது எனவும், அவர்களின் வாழ்வு பயணமாக இல்லை, ஆனால், அவர்களின் வாழ்வு, பால்கனியாக இருந்தது எனவும் திருத்தந்தை தெரிவித்தார்.



திருநெல்வேலி சமூக சேவை சங்கம்

பாளையங்கோட்டை

டிசம்பர் மற்றும் ஜனவரி மாத அறிக்கை

1.0 இயற்கை வள மேம்பாட்டு பணிகள்:

இயற்கை வளங்களை பாதுகாக்கவும், பாரம்பரியங்களை மீண்டும் மக்களிடையே கொண்டு செல்லவும் பல்வேறு வகையான செயல்பாடுகள் நடத்தப்பட்டுள்ளது.

1.1 இயற்கை வேளாண் செயல்முறை விளக்கப் பயிற்சிகள்:

இயற்கை விவசாயத்தை மீட்டெடுக்க விழிப்புணர்வு மற்றும் செயல்முறை விளக்கப்பயிற்சிகள் கீழ்ச்செழியநல்லூர், கருவந்தா, சின்ன வாகைக்குளம், தெற்கு மலையடிப்பட்டி, ஆயாள்பட்டி, சரவணாபுரம், கீழ்க்கோட்டை, அம்மாள்பட்டி ஆகிய கிராமங்களில் நடத்தப்பட்டது. இதில் 340 விவசாயிகள் கலந்து கொண்டனர்.

1.2 பாரம்பரிய உணவு

திருவிழா

சிறுதானியங்களை பயன்படுத்தவும் பாரம்பரிய உணவுகளை மீண்டும் அடுத்த தலைமுறைக்கு அறிமுகப்படுத்தவும் உணவுத் திருவிழாக்கள் சீதைக்குறிச்சி, துறையூர், அகரக்கட்டு, குருவிசுளம் ஆகிய இடங்களில் நடைபெற்றது. இதில் சுமார் 1500 நபர்கள் மற்றும் பள்ளி மாணாக்கர்கள் கலந்து கொண்டனர். பாரம்பரிய உணவுப் பகிர்வும் நடைபெற்றது. இந்நிகழ்வுகளில் உதவி இயக்குநர் FX. ராஜேஷ் கலந்து கொண்டார்.



1.3 விவசாயிகள் தினம் (டிசம்பர் 23)

நமது நிறுவனத்தின் சார்பில் விவசாயிகள் தின விழா 22.12.16 அன்று நெல்லை வானவில் அரங்கத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் சர்வதேச பயறுகள் ஆண்டு, செலவில்லாத விவசாய கருத்தரங்கு, சிறுதானியங்கள், மூலிகைகள் கண்காட்சி மற்றும்

பாரம்பரிய உணவுத் திருவிழா ஆகியவை சிறப்பிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பாளை மத்திய சிறை கண்காணிப்பாளர் கோ.பா. செந்தாமரைக் கண்ணன், நபார்டு வங்கியின் உதவி பொது



மேலாளர் K. ராமலிங்கம், உடையார்பட்டி பங்குத்தந்தை அருட்திரு. A. ஜோமிக்ஸ் அடிகளார், இயற்கை வேளாண் வல்லுநர்கள் V. அந்தோணிசாமி மற்றும் P. கோமதி நாயகம், இயக்குநர்

அருட்திரு. ச.ஜோசப் ஜான்சன், உதவி இயக்குநர் FX. ராஜேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் 600க்கும் அதிகமான விவசாயிகள் பங்கேற்று பயன்பெற்றுச் சென்றனர்.

2.0 கூட்டமைப்பு செயல்பாடுகள்:

ஒன்றிய மகளிர் கூட்டமைப்பின் செயற்குழு கூட்டங்கள் பாப்பாக்குடி, கடையம், மானூர், பாளையங்கோட்டை மற்றும் கோவில்பட்டி ஆகிய ஒன்றியங்களில் நடைபெற்றது. இதில் 240 செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். ஒன்றிய வளர்ச்சிக்கான செயல்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டது, மேலும் பாண்டிச்சேரியில் நடைபெற்ற திட்டமிடுதல் கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளர் கலந்து கொண்டு வாழ்வாதார மேம்பாட்டிற்கான திட்ட வரைவை சமர்ப்பித்தார்.

மாவட்ட கூட்டமைப்பின் நிர்வாகிகள் கூட்டம் 17.01.17 அன்று TSSS அலுவலகத்தில் இயக்குநர் தலைமையில் நடைபெற்றது. இதில் நிர்வாகிகள் கலந்து கொண்டு இந்த ஆண்டுக்கான பணிகளை திட்டமிட்டுச் சென்றனர்.

2.1 மனித உரிமை தினம்:

டிசம்பர் 10ம் தேதி மனித உரிமைகள் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளைச் சிறப்பிக்க ஆறுமுகம்பட்டி, காடுவெட்டி, நாரணாபுரம், கீழ்ப்பாட்டாக்குறிச்சி, ஆலம்பட்டி,

ராஜகோபாலபேரி, வடக்குப் புதூர், ராமநாதபுரம் மற்றும் நெல்கட்டும் செவல் ஆகிய கிராமங்களில் சிறப்புக் கருத்தரங்குகள் நடத்தப்பட்டது. இதில் 675 பேர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

3.0 கோல்பிங் திட்டம்:

டிசம்பர் 14-16 தேதிகளில் சென்னையில் நடைபெற்ற திட்டமிடுதல் கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளர் கலந்து கொண்டு 2017 - 2019ம் ஆண்டுக்கான திட்ட முன் வரைவு சமர்ப்பிக்கப்பட்டது. மேலும் உலக கழிவறை தினம்(World Toilet Day) பேரணி மற்றும் பொதுக் கூட்டம் பேட்டை புனித அந்தோணியார் உயர்நிலைப் பள்ளியில் பங்குத்தந்தை அருட்திரு. S. அல்போன்ஸ் அடிகளார் தலைமையில் நடைபெற்றது. இதில் உதவி இயக்குநர் கலந்து கொண்டார். மாணவ மாணவிகளின் பேரணி சிறப்பாக நடைபெற்றது.

4.0 வாழ்வாதார மேம்பாடு மற்றும் சமூக பாதுகாப்பு திட்டம்:

சங்க உறுப்பினர்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்காக 183 நபர்களுக்கு கடன் வழங்கப்பட்டுள்ளது. மேலும் சங்கம் சேமிப்பு திட்டத்தின் குழுக்களுக்கான தணிக்கை மேலநீதிதநல்லூர் மற்றும் கடையம் ஆகிய ஒன்றியங்களில் நடைபெற்றது. அனைத்து குழுக்களும் பங்கேற்றனர். LIC மூலம் நடைபெற்று வரும் நுண்காப்பீட்டுத் திட்டத்தில் 12 நபர்கள் புதிதாக இணைந்துள்ளனர். மேலும் 720 பாலிசிகள் மாதம் தோறும் புதுப்பிக்கப்பட்டு வருகின்றது.

5.0 நலவாழ்வுப் பணிகள்:

மேலஇலந்தக்குளம் மற்றும் ஆவுடையாள்புரம் ஆகிய கிராமங்களில் புற்றுநோய் விழிப்புணர்வு மற்றும் இலவச பரிசோதனை முகாம் நடைபெற்றது. இதில் 120 நபர்கள் கலந்து கொண்டனர். மேலும் மேலஇலந்தக்குளத்தில் நடைபெற்ற கண்பரிசோதனை முகாமில் 66 நபர்களும் R.C. துவக்கப்பள்ளி மாணவ மாணவிகள் 150 பேரும் கலந்துகொண்டு பரிசோதனையில் பங்கேற்றனர்.

5.1 வீரமாமுனிவர் சித்த மருத்துவமனை பணிகள்:

கடந்த 2 மாதங்களில் 220 புதிய நபர்களும் ஏற்கெனவே சிகிச்சை பெற்று வந்த 270 நபர்களும் மருத்துவமனைக்கு வருகை தந்து சிகிச்சை பெற்றுச் சென்றுள்ளனர். மேலும் சங்கரன்கோவில் பொன்விழா மைதானத்தில் நடைபெற்று வரும் பொருட்காட்சியில் சித்த மருத்துவமனை சார்பில் மருந்து விற்பனை ஸ்டால் திறக்கப்பட்டு மருந்துகள் விற்பனை செய்யப்படுவதுடன் மருத்துவமனை குறித்த விளம்பரமும் செய்யப்பட்டுள்ளது.

6.0 கிறிஸ்துமஸ் மற்றும் பொங்கல் விழா

TSSSன் அனைத்து பணியாளர்கள் கலந்து கொண்ட கிறிஸ்துமஸ் விழா 23.12.16 அன்று சங்கத்தின் தலைவர் மேதகு.ஆயர் A. ஜூடு பால்ராஜ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. மறைமாவட்ட முதன்மைக்குரு அருட்திரு. சேவியர் டெரன்ஸ் அடிகளார், சரணாலய இயக்குநர் அருட்திரு. ஜெயபாலன் மற்றும் அருட்தந்தையர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்வுகளில் பணியாளர்கள், TSSSன் பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் அருட்சகோதரிகள் கலந்து கொண்டனர்.

ஜான்பால் இயற்கை விவசாயப் பண்ணையில் 16.01.17 அன்று பொங்கல் விழா சங்கப் பணியாளர்கள் மற்றும் பண்ணைப் பணியாளர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

அன்பியப் பணிக்குழு

பாளையங்கோட்டை மறை மாவட்டம்

தமிழக அன்பியப் பணிக்குழு செயலர் தந்தை அருட்பணி காந்தி சவரிமுத்து அவர்கள் அனுப்பிய அன்பிய மாத சுவரொட்டிகள், அன்பிய மாத கையேடுகள் அனைத்து பங்குகளுக்கும் அனுப்பப்பட்டது. பங்குகளில் அன்பிய மாதம் கொண்டாடப்பட்டது.

**பாளையங்கோட்டை
கோவா அன்பிய மலர்கள் கூட்டம்**

04.01.2017 புதன்கிழமை கருத்தப்பிள்ளையூர் திரு.J.B.பால் ஆரோக்கியராஜன் அவர்கள் இல்லத்தில் வைத்து கோவா அன்பிய மலர்கள் கூட்டம் நடைபெற்றது.

இறைவணக்கப் பாடலைத் தொடர்ந்து கூட்டம் நடைபெற்றது. பாளை மறைமாவட்ட அன்பிய ஒருங்கிணைப்பாளர் திரு.A.ஜான் இருதயராஜ் அவர்கள் தலைமையில் கூட்டம் நடந்தது. திரு.J.B.பால் ஆரோக்கிய ராஜன் அவர்கள் அனைவரையும் வரவேற்றார்கள். கருத்தப் பிள்ளையூர் பங்குத்தந்தை அருட்பணி அந்தோணி வியாகப்பன் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்கள். கோவா அன்பிய மலர்கள் உறுப்பினர்கள், பேராசிரியர் K.சேவியர் அமல்ராஜ், திருமதி. லிசி மரியதாஸ், திருமதி. பெட்டிதாஸ், திரு. மரிய ஜோசப் மற்றும் கருத்தப்பிள்ளையூர் செபஸ்தியார் அன்பியத்தை சார்ந்த திருமதி. கேர்லின், திருமதி. கமலா தமயந்தி, திரு. சுதாகர், திரு.அந்தோணி ஜெபக்குமார், திருமதி. சுகிர்தாபாய், திருமதி. ரதிதிரேஸ், திரு. ஜோசப் அமல்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பேராசிரியர் திரு. K.சேவியர் அமல்ராஜ் அவர்கள் தூய சவேரியார் பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் தங்களது 50வது ஆண்டு பொன் விழாவை கடந்த 28.12.2016 அன்று கொண்டாடியது குறித்து பேசினார்கள்.

சிறைப் பணிக் குழுவுக்கு உதவுவது, உதயம் அறக்கட்டளைக்கு உதவுவது, அன்பியங்களை சந்திப்பது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இப்படிக்கு,
அருட்பணி பிரான்சிஸ் சேவியர்,
செயலர்,
அன்பியப் பணிக்குழு,
பாளை மறை மாவட்டம்.

**குடும்பநல்வாழ்வுபணிக்குழு
பாளைமறைமாவட்டம்**

ஜனவரி மாதஅறிக்கை - 2017

1) திருமணமுன் தயாரிப்புயிற்சி

பங்கேற்றவர்கள் - ஆண்கள் 46 பேர்,
பெண்கள் 54 பேர்

2) திருமணத் தகவல் நிலையம்

பதிவுசெய்தவர்கள் - 27 பேர்
அறிவிக்கப்பட்டது - 17 பேர்
திருமணம் முடிந்தது - 2 பேர்

3) திருமணமுன் தயாரிப்புயிற்சிவிபரம்

பிப்ரவரி 03, 04 முதல் வெள்ளி,சனி
17, 18 மூன்றாவதுவெள்ளி,சனி
மார்ச் 03, 04 முதல் வெள்ளி,சனி
17, 18 மூன்றாவதுவெள்ளி,சனி

4) சிறப்புநிகழ்வுகள்

ஜனவரி 25-ந் தேதி திருச்சியில் நடந்த பொதுக்குழு கூட்டத்திற்கு செயலர் தந்தை அவர்களும் இரண்டு பிரதிநிதிகளும் சென்று கலந்து கொண்டார்கள்.

தம்பதியர்களுக்குகருத்தரங்கு

அன்புதந்தையர்களே,

குடும்ப நல்வாழ்வு பணிக்குழுசார்பாக வணக்கமும் வாழ்த்துக்களும். வருகின்ற பிப்ரவரி மாதம் 26-ந் தேதி ஞாயிறுகிழமை அன்று பாளையங்கோட்டை மறைமாவட்டம் தூய சவேரியார் பேராலயவளாகத்தில் அமைந்துள்ள அன்னைதெரசா அரங்கில் 1 ஆண்டு முதல் 10 ஆண்டுவரை திருமணம் முடிந்த தம்பதியர்களுக்கு ஒருநாள் கருத்தரங்கும் அதனை

தொடர்ந்து, உலகதிருமண நாள் பேரணியும் இறுதியில் திருப்பலியும் நடைபெறும். எனவே தங்கள் பங்குகளில் உள்ள முதல் ஆண்டு முதல் 10 ஆண்டுவரை திருமணம் முடிந்த தம்பதியர்களை கருத்தரங்கிற்கு அனுப்பி வைக்குமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

நேரம் : காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை

இடம் : புனிதஅன்னைதெசாஅரங்கம்,
புனிதசவேரியார் பேராலய வளாகம்,
பாளையங்கோட்டை.

26.02.2017 (ஞாயிற்றுக்கிழமை).

அன்புடன் அழைக்கும்,

அருட் தந்தை அ.சாக்கோவர்க்கீஸ்,

செயலர்,

குடும்பநல்வாழ்வுபணிக்குழு.

தொடர்புக்கு:

செயலர்தந்தை : 9489339965

அலுவலகஎண். 0462-2542007.

சரணாலயம்

ஜனவரி 2017 மாத பணிஅறிக்கை

- **குழந்தைகள் வரவேற்பு** பிரிவில் புதிதாக அனுமதிக்கப்பட்டவர்கள் சிறுவர் 4, சிறுமியர் 8 என மொத்தம் 12 பேர். இம்மாதம் வாய்பேச முடியாத சிறுமி மயிலாடுதுறை அறிவகம் சிறப்பு குழந்தைகள் இல்லத்திற்கும், ஆந்தர மாநிலம் சித்தூர் மாவட்டம் திருப்பதிக்கும் 1 சிறுமியும், 3 சிறுவர்கள் அஸ்ஸாம் மாநிலம் நல்பாரி மாவட்டத்திற்கும், 2 சிறுவர்கள் தூத்துக்குடி அரசினர் குழந்தைகள் இல்லத்திற்கும் இடமாற்றம் செய்யப்பட்டார்கள். தற்போது மையத்தில், 07 சிறுமியர் 07 சிறுவர்கள் என 14 பேர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
- **திறந்தநிலை புகலிடத் திட்டத்தில்** தற்போது இத்திட்டத்தில் 28 பேர் உள்ளார்கள். இத்திட்டத்தில் மின்தொழில், கணினி, தையல், அரசுத்தேர்வு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.

- **திருநெல்வேலி சைல்டுலைன் 1098** மூலமாக மீட்கப்பட்ட குழந்தைகள் 29 பேர், இதில் 15 சிறுமிகள், 14 சிறுவர்கள் ஆவர். இதில் 5 குழந்தைத் திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. சைல்டுலைன் 1098-ன் சிறப்பு நிகழ்வாக “சைல்டுலைன் 1098 சுவர் ஓவியம்”, முக்கூடல் பகுதியில் அப்பகுதி உதவி காவல் ஆய்வாளர் மற்றும் பஞ்சாயத்து தலைவர்கள், ஊர் பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் மூலம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. 6 பள்ளிகள், 2 சுயஉதவிக் குழுக்கள், 2 குழந்தைகள் இல்லங்கள், 2 ஆட்டோ ஓட்டுநர்கள், 3 பேருந்து நிலையங்கள், 2 ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் பணிபுரியும் பொதுமக்களுக்கு சைல்டுலைன் 1098 விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளது.

- **குழந்தைத் தத்து திட்டத்தில்** புதிதாக அனுமதிக்கப்பட்டவர்கள் 1 பெண் 3 ஆண் குழந்தை. 1 பெண் மற்றும் 1 ஆண் குழந்தை தத்துகொடுக்கப்பட்டுள்ளது. தற்போது இத்திட்டத்தில் 10 ஆண் குழந்தை, 6 பெண் குழந்தை என மொத்தம் 16 குழந்தைகள் உள்ளனர்.

எம் குழந்தைகளோடு பொங்கல் விழா கொண்டாட்டம்:

- 13.01.2016 அன்று பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது. அன்னை தெரசா பொதுநல அறக்கட்டளை சார்பில் காலை முதல் மாலை வரை விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. சிறப்பு விருந்தினர்களாக பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலைக் கண்காணிப்பாளர் திரு.செந்தாமரைக் கண்ணன், சினேகா மனநல மருத்துவமனை மருத்துவர். திரு.பன்னீர் செல்வம் மற்றும் திருநெல்வேலி குழந்தைகள் நலக்குழு தலைவர் திரு.நளன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- 15.01.2016 அன்று அருட்தந்தை.ஜெகன் அவர்களோடு இணைந்து, அமெரிக்காவிலிருந்து அவரது நண்பர்கள் ஏழு பேர் எம் குழந்தைகளைச் சந்தித்து உறவாடி மகிந்தனர்.
- 16.01.2016 அன்று காணும் பொங்கல் விழாவை எம் குழந்தைகள் மற்றும் பணியாளர்கள் பாளை சமாதானபுரத்தில் புதிதாக உருவாயிருக்கும் அமுதம் உணவகத்தில் கொண்டாடி உணவருந்தி மகிழ்ந்தனர்.

➤ 2016 ஆம் ஆண்டில் சரணாலயத்தின் பணிகள் பற்றி கள ஆய்வு மேற்கொள்ளவும் குழந்தைகளைப் பற்றிய ஆய்வுக்காகவும், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழக மாணவர்கள் 6 பேரும், பாலையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரி மாணவர்கள் 4 பேரும், கோயம்பத்தூர் PSG கல்லூரி மாணவி அகிலாண்டேஸ்வரியும் எம் இல்லம் வந்து பயனடைந்துள்ளனர்.

தமிழர் திருநாளாம் பொங்கல் விழாவைக் எம் குழந்தைகளோடு கொண்டாடிய அனைவருக்கும் நன்றி.

ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி மாதம் குழந்தைகளின் புனித நாட்களாக(Holy Childhood Day) கொண்டாடுவதால் தங்கள் குடும்பங்களில் வரும் சிறப்பு நிகழ்வுகளை எம் குழந்தைகளோடு கொண்டாட தங்களை அன்போடு அழைக்கிறோம்.

அருட்தந்தை. செயபாலன். அ
இயக்குநர், சரணாலயம்.

Parish & Shrine Contribution to the Diocese

Parish Name	Monthly Amount	Jan to Mar 2016	Apr to June 2016	July to Sep 2016	Oct to Dec 2016
Kovilpatti	5,000.00	15,000.00	15,000.00	15,000.00	5,000.00
Jawaharnagar	3,000.00	9,000.00	6,000.00	9,000.00	9,000.00
Puliampatti	30,000.00	90,000.00	90,000.00	90,000.00	90,000.00
Irudayanagar	3,000.00	9,000.00	9,000.00	9,000.00	9,000.00
Tenkasi	10,000.00	30,000.00	30,000.00	30,000.00	-
Kallidaikurichi	4,000.00	12,000.00	12,000.00	12,000.00	-
Shanthinagar	5,000.00	15,000.00	15,000.00	15,000.00	15,000.00
Kamanayakkanpatti	3,000.00	9,000.00	9,000.00	6,000.00	-
EB Colony	3,000.00	9,000.00	9,000.00	-	-
Cathedral	3,000.00	9,000.00	9,000.00	9,000.00	9,000.00
Diocesan Shrine	50,000.00	150,000.00	150,000.00	150,000.00	150,000.00
Singamparai	5,000.00	15,000.00	10,000.00	-	-

This Month Collection,

February-2017 Holy Childhood Collection.

PARISH MONTHLY COLLECTION (October to December 2016)

S.No.	Parish Name	Mission Sunday Oct'16	African Mission Nov'16	Flood Relief Fund Dec'16
1	Agarakattu	54,570.00	2,873.00	3,115.00
2	Alangulam			
3	Alavanthankulam	31,500.00	2,266.00	
4	Ambasamuthuram	20,000.00	3,000.00	2,400.00
5	Avudayanoor			
6	Cheranmahadevi	32,400.00	2,040.00	2,110.00
7	Chidambarapuram	2,367.00	818.00	455.00
8	Duraisampuram	3,500.00		
9	Ilayasanendal	25,860.00	1,010.00	1,010.00
10	Iruthayakulam	51,000.00	4,600.00	4,800.00
11	Iruthayanagar	47,500.00	3,000.00	3,000.00
12	Jawaharnagar	617,003.00	9,819.00	9,900.00
13	Kadayam	7,000.00	800.00	800.00
14	Kallidaikurichy	12,300.00	1,350.00	1,470.00
15	Kalugumalai	49,500.00	2,900.00	2,900.00
16	Kalvettankuli	10,655.00	3,095.00	2,970.00
17	Kamanayakanpatti	57,000.00	4,500.00	5,000.00
18	Karuthapillaiyur	33,000.00	3,681.00	3,279.00
19	Kayathar	18,000.00	2,500.00	2,500.00
20	Kovilpatti	355,000.00	13,510.00	10,810.00
21	Kuruvikulam	8,250.00	1,450.00	1,350.00
22	KTC Nagar	4,000.00	3,000.00	2,500.00
23	Maharajanagar	14,950.00		
24	Melailandaikulam			
25	MelaMeignanapuram	15,000.00	1,000.00	1,000.00
26	Nallatinputhur	4,813.00	1,000.00	
27	Nalamkattalai	6,230.00	735.00	580.00
28	Nettur			

S.No.	Parish Name	Mission Sunday Oct'156	African Mission Nov'16	Flood Relief Fund Dec'16
29	Palayamchettikulam	50,000.00	1,735.00	1,887.00
30	Palayamkottai	350,000.00	9,640.00	9,571.00
31	Pandarakulam	8,870.00		
32	Pavoorchatram	47,700.00	655.00	510.00
33	Pettai	21,700.00	800.00	800.00
34	Puliankudi	10,550.00	1,500.00	1,500.00
35	Puliampatti	83,110.00	7,205.00	14,014.00
36	Sankarankoil	10,000.00	2,500.00	
37	Sankarnagar	48,685.00	2,213.00	2,370.00
38	Sendamaram	32,000.00	2,340.00	2,250.00
39	Shanthinagar	130,000.00	3,000.00	
40	Shencottai	5,000.00	600.00	500.00
41	Singamparai	23,170.00	2,795.00	3,010.00
42	Surandai	24,000.00	2,010.00	2,300.00
43	Tirunelveli Town	21,500.00	2,650.00	
44	Tenkasi	110,000.00		
45	Thalarkulam			
46	Uthumalai	17,406.00	1,237.00	1,282.00
47	Vadiyoor	51,130.00		
48	Vallam	50,500.00	1,530.00	1,390.00
49	Vandanam	9,830.00	682.00	740.00
50	Veeravanallur	17,056.00	1,000.00	1,000.00
51	Velayuthapuram	15,100.00	950.00	900.00
52	Venkatachalapuram	21,150.00	1,550.00	1,473.00
53	Vickramasingapuram	16,700.00	2,200.00	2,400.00
54	Xavier Colony	127,054.00	2,696.00	2,477.00
55	Education Commission	175,600.00		

We appreciate and thank all the Parish Priests and parishioners for their valuable contribution.

We specially thank the Parish Priests and the Parishioners of Jawaharnagar, Kovilpatti and Palayamkottai who have made a higher contribution.

ஆயரின் நலநிதிகள் ஜனவரி - 2017

குரு மாணவர் நிதி:-

திரு. மரிய எம்.பன், சென்னை	2,000.00
திருமதி. எலிசபெத்பிலிப், பாளை	300.00
Miss. சகாயமேரி, E.B. காலனி	3,000.00
Srs of Divine Saviour, Nanjankulam	2,000.00
திரு. அந்தோணிசிலுவை, கோவை	2,000.00
திருமதி. அமலி அமலதாஸ், கோவில்பட்டி	5,000.00
திரு. இராஜா ஜேசுதாஸ், பாளை	1,000.00
இம்மாத வரவு	15,300.00
முன்கையிருப்பு	7,72,010.00
மொத்த இருப்புத் தொகை	7,87,310.00

குடும்ப நல நிதி:-

Bon Secours Sisters, Alangulam	5,000.00
Sr. Saroja, Alangulam	2,000.00
நெட்டுர் இறைமக்கள்	10,192.00
புனித அன்னாள் சபை அருட்சகோதரிகள், நெட்டுர்	2,000.00
தெற்குப்பட்டி	1,085.00
சீதைக்குறிச்சி	1,787.00
அருணாச்சலபுரம்	884.00
களக்குடி	2,488.00
உக்கிரன்கோட்டை	2,450.00
ரெட்டியார்பட்டி	1,866.00
வாள்வீச்சு ரஸ்தா	520.00
காடுவெட்டி	660.00
கிடாரக்குளம்	2,285.00
காவலாக்குறிச்சி	2,690.00
சுரண்டை இறைமக்கள்	4,050.00
P. Anto Arockia Jothi, Palayamkottai	500.00